இ. மதுரை காமராஜ் பல்கலைக் கழக பேரவைக்கு நியமனம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பேரவைக்கு மற்றுமோர் அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் மதுரை காமராஜ் பல்கலைக் கழக பேரவைக்குத் (Madurai Kamaraj University Senate) தேர்ந்தெடுக்கப்பெற்ற நான்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் 17—5—1980-ல் முடிவடைவதால் ஏற்படும் நான்கு வெற்றிடங்களுக்கு, கீழ்க்கண்ட சட்ட மன்றப் பேரவை உறுப்பினர்களின் பெயர்கள் முறையாக நியமனம் செய்யப் பெற்றுள்ளன :—

1. திரு. அ. ரகுமான்கான்.
2. திரு. கே. குப்புசாமி.
3. திரு. இ. ராமசுப்பிரமணியன்.
4. திரு. எம். ஆண்டி அம்பலம்.

முறைப்படி நியமனம் செய்யப்படவேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கையும், நிரப்பப்படவேண்டிய வெற்றிடங்களின் எண்ணிக்கையும் ஒன்றாக இருப்பதால், மேற்கண்ட நால்வரும் மதுரை காமராஜ் பல்கலைக் கழகப் பேரவைக்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என நான் அறிவிக்கிறேன்.

சட்டமன்றப் பேரவை
TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS

2. தகவல் கோரல் (தொடர்ச்சி).

(அ) சட்டசபையில் திரு. ப. ஜீவானந்தம் அவர்களின் படம் திறப்பு.

திரு. மு. அம்பிகாபதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு முக்கியமான விஷயம். இந்த அவையில் திரு. முத்துராமலிங்கத் தேவர், திரு. காயிதே மில்லத் ஆகியோர்களுடைய படங்களைத் திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தொழிலாளி வர்க்கத்தினுடைய தலைவரான மதிப்பிற்குரிய திரு. ப. ஜீவானந்தம் அவர்களுடைய படத்தை இங்கே திறப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா என்று அறிய விரும்புகிறேன்.